

## INTER - ORGANIZATIONAL NEWSLETTER – DEC 2009

### FORECASTING 09-10

Turnover	: 200% ↑
Consumer Market	: 3% On
Green Environment	: 1% On
Profitability	: 100% ↑
Rejection Rate	: 100% ↓

### TESTIMONIALS

#### ► Customers:

Up to Oct 09	: 366 Nos.
Up to Nov 09	: 371 Nos.

#### ► Performance: NOVEMBER 2009

Turnover growth	: 10.68 %
Employment growth	: -0.7 %
100% Attendance	: 21.34%


### MANAGEMENT

Ms. P.E. Nancy	: Director
Mrs. J. Vanajambika	: Director

### KEY PERSONS

Mr. M.P.V. Jeyakumar	: CEO.
Mr. T. Amaladhas	: Plating.
Mr. T. Ramesh	: Production.
Mr. N. Murugan	: Projects
Mr. A. Rathinam	: Design.
Mr. M. Suyambu	: Stores.
Mr. RM. Ravichandran	: Marketing.
Mr. C. Babu	: Finance.
Mr. R. Ramesh	: QA.
Mr.C. Sounder suresh	: Purchase.
Mr.K. Manivannan	: Production – FRP.
Mr.S. Kalidasan	: Outsourcing.
Mr.G.Balachandran	: R&D.

### ACHIEVEMENT



### அன்பு செய்

பொய் சொல்வதால் கேடு பல உண்டாகும். அந்த பழக்கத்தை விட்டு விடு. யார் ஒருவரையும் அவர் இல்லாத போது இழிவாக போகும். இப்படி புறம் பேசுவது நல்லவருக்கு அடையாளமாகாது.

எந்த துண்பம் நேர்ந்தாலும் அஞ்சாதே. நல்லவனுக்கு தெய்வம் உறுதுணையாக இருக்கும். ஒரு நாளும் நமக்கு தீங்குண்டாகாது. நெஞ்சம் வைரம் போன்று உறுதியடையதாக இருக்க வேண்டும்.

நீ பார்க்கும் ஓவ்வொன்றிலும் பாடம் கற்றுக் கொள். கோழி, காகம், புறா ஆகியவற்றுக்கு இரக்கத்துடன் உணவிட்டு அன்பு செய். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்ய கற்றுக் கொள். இதுவே வாழும் முறையாகும்.

தொகுத்தளித்தவர்  
பி.இ. நான்சி  
இயக்கனர் அட்மன்.



### உறவுகள் மேம்பட

குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க உறவுகள் மேம்பட

1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தயை விடுங்கள்.
2. அர்த்தமில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
3. எந்த விஷயத்தையும் பிரச்சனைகளையும் நாகுக்காக கையாளுங்கள் விட்டுக் கொடுங்கள்.
4. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்தித்துதான் ஆக வேண்டுமென உணருங்கள்.
5. நீங்கள் சொன்னதை சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பர்னமையை விட்டெடுமியுங்கள்.

தொகுத்தளித்தவர்  
திரு.எஸ்.வி.கண்ணப்பிரான்-  
Marketing



இழியைத் தேடி...	கான்பிடன்ஸ் கார்னர்
<p>நண்பனே நட வெற்றியின் வெளிச்சம் விழிகளுக்கு கிட்டும் வரை <b>நடா!</b> தோல்வியின் கவர்கள் தடுத்தாலும் தையித்தால் இமயத்தைக் கூட தாண்டி விட முடியாதா? பாளனங்களைக் கண்டு உள்ளங் கலங்காதே! வெள்ளத்தைப் பார் வழியை மாற்றுகிறதா?</p> <p>நண்பனே <b>நடா!</b> முள்ளின் முனையை முத்தமிடும் கரங்களுக்கே அழகிய ரோஜா கிடைக்கும் சோதனைகளை தோளில் சமக்க கற்றுக்கொள் சாதனைகள் நிச்சயம் எதிர்ப்புகள் முள்வேலியல்ல புரிந்து பார் பூ அணை அது</p> <p>நண்பனே <b>நட...</b> வெற்றியின் வெளிச்சம் விழிகளுக்கு கிட்டும் வரை <b>நட...</b></p>	<p>ஸ்ரீலாம் சரிதான்! ஆனால் இது எதற்குப் பயன்படும்? 1968ல் மைக்ரோசிப் கண்டுபிடிக்கப்பட்ட போது IBM பொறியாளர் ஒருவர் எழுப்பிய சந்தேகக் குரல்.</p> <p>ஸ்ரீடிட்டில் யாராவது கம்பியூட்டர் வாங்கி வைப்பார்களா என்ன? வாய்ப்பே இல்லை – 1977ல், டிஜிட்டல் எக்யுப்மெண்ட் கார்ப்பரேஷனின் தலைவர் கென் ஆய்ஸன் எழுப்பிய சந்தேகக்குரல்.</p> <p>தின்தப் பெட்டியை விற்பனை செய்ய முடியாது. பொதுவாக அனுப்பப்படும் தகவல்களையார் கேட்கப் போகிறார்கள்? 0 ரேடியோ பற்றி டேவிட் சார்னாப்பின் நிறுவனம் 1970ல் எழுப்பிய சந்தேகக் குரல்.</p> <p>நூடிப்பைப் பார்க்கத்தானே விரும்புவார்கள்? நடிகர்கள் பேசுவது அவசியம் என்ன? + பேசும்படம் பற்றி வார்னர் பிரதர்ஸ் பட நிறுவனம் 1927ல் எழுப்பிய சந்தேகக் குரல். இவற்றைக் கடந்து வெற்றிப் பெற்றன. மைக்ரோசிப், கம்பியூட்டர், தொலைபேசி, ரேடியோ, பேசும்படம், எல்லாம்!</p> <p>விமர்சனங்களுக்கு அஞ்சாமல், தொடர்ந்து செயல்படுங்கள். வெற்றி நிச்சயம் கான்பிடன்ஸ் கார்னர் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது</p>
<p style="text-align: center;"><b>பாசம்</b></p> <p>அன்னையர் தின வாழ்த்துகள் சொல்ல கிளம்பினான், முதிரீயர் இல்லத்தில் இருந்த அன்னையை தேடி</p> <p style="text-align: center;">தொகுத்தளித்தவர் A.அலெக்ஸ் லின்ஸ் - Faciliation</p> <p style="text-align: center;"><b>பேச்சாளர்</b></p> <p>மேடையில் பேசினால் அது %வேச்சாளர்+ பைத்தியக்காரன் பேசினால் அது %மூரல்+ மனைவி பேசினால் அது %ஷந்திரம்+ காதோரம் பேசினால் அது %ஷகிக்கப்பு+ ஞானி பேசினால் அது %ஷ்துவம்+ ஆசிரியர் பேசினால் அது %விவரயாளர்+ குழந்தை பேசினால் அது %ஷலை+ ஆனால் பணக்காரன் பேசினால் அது %வேத வாக்கா+</p> <p style="text-align: center;">தொகுத்தளித்தவர் திருமதி.சிவானி – Administartion</p>	<p style="text-align: center;"><b>தியாகத்தால் எம்மைக் காத்த மாஹாத்மா!</b></p> <ol style="list-style-type: none"> <li>1. %மூலக வரலாற்றின் நெடுகிலும் உண்மையும் அன்புமே எப்போதும் வென்றுள்ளன. சில காலங்களில் வீழ்த்த முடியாது என்று கருதப்பட்ட சர்வாதிகாரிகளும், கொலைகாரர்களும் கூட ஆண்டுள்ளனர். ஆனால் அவர்களும் வீழ்ந்தார்கள் என்பதை நான் நம்பிக்கையிழந்த சமயத்திலெல்லாம் நினைத்துப் பார்த்துள்ளேன்.</li> <li>2. 2. சர்வாதிகாரத்தினாலோ அல்லது புனிதமான சுதந்திரம் அல்லது ஐனநாயகத்தின் பெயரிலோ நடத்தப்படும் இதயமற்ற அராஜகத்தால் கொல்லப்பட்ட அனாதையன வீழ்ந்த மக்களுக்கு இவைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளால் என்ன பயன் கிட்டி விடப்போகிறது.</li> <li>3. 3. ஒரு கண்ணிற்க்கு பதிலாக மற்றொரு கண் என்று தொடர்ந்தால் அது இவ்வுலககேயே குருடாக்கி விடும்.</li> <li>4. 4. நான் எனது உயிரை அர்ப்பணிப்பதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. ஆனால் எந்த காரணத்திற்காகவும் நான் கொலை செய்வதற்குத் தயாராக இல்லை.</li> <li>5. 5. கொல்லாமையையும் துன்புறுத்தாமையையும் அடிப்படையாகக் கொண்ட அஹிம்சை தத்துவத்தை தாம் வாழும் காலம் முழுவதும் போதித்ததோடு இல்லாமல் ஒரு மாபெரும் நாட்டின் சமூக அரசியல் விடுதலைக்காக அதனையே கருவியாக்கி அதில் வெற்றியும் பெற்ற தேசத் தந்தை மஹாத்மா காந்தி வன்முறை வழியாகவும் சமூக ஆதிக்கத்தைக் கனவாகவும் கொண்ட கொள்கைக்கு உயிரை அளித்த தியாக நாள் இன்று புதன் 30 ஜூவரி 2008.</li> </ol>

What are the beneficial factors of walking...?	
<ol style="list-style-type: none"> <li>1. By walk oxygen is supplied in abundant Quantity to the cells, blood and heart.</li> <li>2. If you go for a walk with one or two members Of the family you will get much time to talk to them and understand each other.</li> <li>3. Because of aging, the bones become weak. To escape from this problem, it is always better to Practice walking in youth, this enables the muscles And joints to Strengthen.</li> <li>4. During a walk, all the organs of the body are involved. So it is a good exercise to the entire body.</li> <li>5. Blood supply to veins is improved much if Walking daily is made a habit. If the veins do not perform well; there will be a difference in blood Supply to heart resulting in many diseases.</li> <li>6. If ladies do not go for a walk daily either in the Morning or evening fat is stored in the abdomen, Thighs and hip portion. So the body shape gets worsened. They look ugly, this problem can be Eliminated by walking.</li> <li>7. Obese people should not miss walking on any Day. Regular walking is essential.</li> <li>8. Walking shapes the body and the body will have a nice look. There will be good blood circulation. The muscles get strengthened. People do not Fatigue, heart problems breathing troubles, Joint pain etc.</li> <li>9. Your breathing to be controlled while walk.</li> </ol> <p style="text-align: center;">பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் கடும்பத்தாரிடமிருந்து கவிதைகள், கட்டுரைகள், கடைகள் வரவேற்கப்படுகிறது.</p> <p style="text-align: center;">— Editor</p>	<ol style="list-style-type: none"> <li>6. அஹிம்சையை போராட்ட வழிமுறையாக்கி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட நாட்டு மக்கள் அனைவரையும் ஒற்றுமைபடுத்தி அளப்பறிய தியாகத்தில் விடுதலைப் பெற்ற நாம் இன்று நம்மை ஆண்டு கொள்வதற்கு வலிமையாக காவற்படையிலிருந்து உலக வல்லரசுகளில் ஒன்று என்று பறைசாற்றிக் கொள்ள நமது பாதுகாப்பு படைகளுக்கு ஆண்டொன்றிற்கு சுற்றேறக்குறைய 1 லட்சம் கோடி செலவு செய்கிறோம்.</li> <li>7. இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் உள்ளது என்று கூறினார். கிராம சுயராஜ்யமே நாட்டின் சுயராஜ்யம் என்றார்.</li> <li>8. இந்தியாவை நமது நாட்டின் சில நகரங்களில் அல்ல கிராமங்களில்தான் காண முடியும் என நான் நம்புகிறேன். இதனை பல முறை கூறியுள்ளேன் என்ற மஹாத்மாவின் வார்த்தைகளை அவருடைய நினைவு நாளில் அரைப் பக்க விளம்பரமாக மறக்காமல் அளித்துள்ளது மத்திய அரசு</li> <li>9. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் கடன் தொல்லைகள் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டு உயிர் துறந்துள்ளனர்.</li> <li>10. உயிரோடு இருந்திருந்தால் பொறுத்துக் கொண்டிருப்பாரா மஹாத்மா காந்தி</li> <li>11. அவர் பாதை வேறு நமது பாதை வேறு. அவரது சிந்தனை கொள்கை என்று எதுவும் நாம் மேற்கொண்டு வரும் நவீன வாழ்க்கைக்கு ஒத்துவராது.</li> <li>12. அவர் அஹிம்சையை கடைபிடிக்கச் சொன்னார். வெறுப்புணர்ச்சி கூடாது என்றார். மத சாதி பாகுபாடுகளை விலக்க சொன்னார்.</li> <li>13. நாம் நம்மைப் பற்றியே எப்போதும் சிந்திப்பவர்கள் நமது நாட்டின் பலத்தில் பொறுமை கொள்பவர்கள். நமது அந்த அடையாளங்களை பத்திரமாக பாதுகாத்து மத சாதி பாகுபாடுகளை ஆழமாக சிந்தித்து அதன் அடிப்படையில் சமூக அரசியல் முடிவுகளை மேற்கொள்பவர்கள். ஏனென்றால் முன்னேற்றும் அவசியமல்லவா</li> <li>14. அவர் எங்களுக்கு ஒரு அடையாளம் அவ்வளவே. எப்பொழுதெல்லாம் தேவையோ அப்பொழுது அவரைத் தாக்கிப் பிடிப்போம். அதைத் தாண்டி எங்களது இன்றைய வாழ்க்கைக்கு அவர் தேவையற்றவர்.</li> <li>15. இதையெல்லாம் அறியாதவரா மஹாத்மா காந்தி பிரிவினைக்கு முன்னர் அதனை தவிர்த்திட அவர் கடுமையாக போராட்க கொண்டிருந்த நேரத்தில் ஜவஹர்லால் ஞேருவும் வல்லவாய் பட்டேலும் காந்தியை சந்தித்து பேசினர். பிரிவினையைத் தவிர வேறு வழியில்லை என்று வாதிட்டனர். காந்தி புரிந்து கொண்டார்.</li> <li>16. இந்த சந்திப்பிற்கு பின்னர் கோபத்துடன் வெளியில் வந்த மஹாத்மா காந்தி தன்னை எதிர் கொண்ட செய்தியாளர்களிடம் ஒன்றைக் கூறினார்.</li> <li>17. இன்றைக்கு எனது கொள்கைகளை எவ்வரும் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம் ஆனால் எதிர் காலத்தில் அதனை ஏற்றுக்கொண்டு கடை பிடிப்பவர்கள் நிச்சயம் இருப்பார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.</li> </ol> <p style="text-align: right;">தொகுத்து அளித்தவர். இராராமேஷ் QA.</p>

FUNCTIONAL WISHES		மன அழுத்தம் நீங்க....	
		Merry Christmas Dec 25	வாசைநத் திரவியங்களின் அரசி என்று இதைச் சொல்வார்கள். மெயில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனி! உணவின் ருசியை அதிகமாக்கும்.
		Happy New Year Jan 01	செரிமான சக்தியைக் கூட்டி, பயிரைத் தூண்டும். எலக்காயை நக்கி, கம்மாவே வாயில் போட்டு மெல்வது சிலருக்குப் பழக்கம். நாவறுட்சி, வாயில் உமிழ்நீர் ஊருதல், வெயிலில் அதிகம் வியாபதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, சுமட்டல், நீர்ச்சருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சனைகளிலிருந்து, ஏலக்காயை சம்மா மெல்லுவதாலேயே நிவாரணம் பெற்றுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல.
Happy Pongal Jan 14	Happy Republic Day Jan 26	Best Wishes from Tiaano Employees.	
EXTERNAL SUPPORT			
Banking : M/s. UCO Bank		ஜலதோஷத்தால்	பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும்
Auditing : M/s. Nisar & Kumar		குழந்தைகளுக்கு ஏலக்காய் நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை கவாசித்தால், மூக்கடைப்பு உடனே திறக்கும்.	
AQ Auditing : M/s. Juran Quality		வெயிலில் அதிகம் அலைவதால் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம் உண்டாகும். நான்கைந்து ஏலக்காய்களை நக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, நன்கு கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பணவெல்லம் போட்டு சாப்பிட்டால், இந்த தலைசுற்றல், மயக்கம் உடனே நீங்கும்.	
Legal Advisers : Lr. M.K. Govindan : Lr. Vincent		விக்கலை உடனே நிறுத்தும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. இரண்டு ஏலக்காயை நக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிக்கட்ட வேண்டும். மிதமான குட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால், விக்கல் உடனே நின்றுவிடும்.	
Central Excise : Mr. Raghavan		மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், ஏலக்காய் டீ+ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து (ஓரு கப் மக்கு இரண்டு ஏலக்காய் போதுமானது) டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைந்து விடும்.	
Health Care : M/s. Bethesda Hospital		மருத்துவ மலரிலிருந்து தொகுக்கப்பட்டது.	
BIRTH DAY WISHES			
	A.Jith B/o. A.Alex Linnus- Faciliation	Jan 01	
	Master M. Pradeepkumar S/o. M. Kanagavalli-Marketing	Jan 01	
	Mr.S.V.Kannabiran-Marketing	Jan 03	
	S. Keerthana D/o. S. Sasirekha -Marketing	Jan 05	
	Master M.Vinod Kumar S/o. G.S. Mohan Kumar -Logistics	Jan 07	
	Master C. Ramanan S/o. S. Chinna Thangam-Coating	Jan 07	
	Master R.P.Surya S/o. T.Raveendran-Logistics	Jan 09	
	Mr. A. Madhavan B/o. A. Mohan - Marketing	Jan 11	
	Mr.P.Munuswamy -Fibtec Mrs. S. Sasirekha -Marketing	Jan 19	
	Mr. M. Nagarajan -Production	Jan 20	
	Miss. L. Menaka -Faciliation	Jan 22	
	Mrs. Vanajambika -Director	Jan 27	
எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!		<b>Electro chlorinator – Our Site Project</b>	
அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே!			
Best Wishes by Tiaano Employees			